

தலைப்பு 18 – பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி பிரதான கொரடா அலுவலகம் - 2024

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 18 – பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி பிரதான கொரடா அலுவலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி பிரதான கொரடா அலுவலகத்தின் நிதிக் கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 14 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி பிரதான கொரடா அலுவலகத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 11 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி பிரதான கொரடா அலுவலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல், நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக் கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி பிரதான கொரடா அலுவலகத்தின் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக் கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி பிரதான கொரடா அலுவலகத்தின் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப் பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி பிரதான கொரடா அலுவலகத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி பிரதான கொரடா அலுவலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காணப்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

- (அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்ததாக உள்ளது
- (ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட கீழே காட்டப்பட்ட பரிந்துரை அமுல்படுத்தப்பட்டிருந்தன.

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு பரிந்துரை
(அ) மீண்டெழும் செலவின விடயமொன்றுக்கும் 02 மூலதன செலவின விடயங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மொத்தம் ரூபா. 1,900,000 ஆன மொத்த தேறிய ஏற்பாடும் எந்தவொரு பயன்பாட்டிற்கும் ஈடுபடுத்தாமல் சேமிக்கப்பட்டிருந்தன.	2024 ஆம் ஆண்டின் போது தேர்தல்கள் நடாத்தியமையால் பாராளுமன்ற கலந்துரை யாடல்கள், கூட்டங்கள் எதிர்பார்த்த அளவில் நடாத்தப்படாமை, நியமிக்கப்பட்ட புதிய அரசினால் தற்காலிக பதவியினர் ஆட்சேர்க்கப் படாமையினால் மீண்டெழும் செலவின விடயங்களில் நிதி ஏற்பாடுகள் சேமிக்கப்பட்டிருந்தன.	நிதிப் பிரமானத்தின் பிரகாரம் மீண்டெழும் செலவின மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

(ஆ)	மீளாய்வாண்டின் போது 14 மீண்டெழும் செலவு விடயங்கள் மற்றும் மூலதன செலவின் விடயங்களுக்காக மிகை ஏற்பாடு செய்த காரணத்தால் அச் செலவின் விடயங்களில் தேறிய நிதி ஏற்பாடுகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட பின்னர் மொத்தம் ரூபா. 34,020,050 தொகை சேமிக்கப்பட்டிருந்தது. அம்மீதி ஒவ்வொரு செலவை விடயத்தினதும் தேறிய நிதி ஏற்பாட்டினை 23 சதவீதம் முதல் 84 சதவீதம் வரையான வீச்சில் இருந்தது.	2024 ஆம் ஆண்டின் போது தேர்தல்களுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை, நியமிக்கப்பட்ட புதிய அரசினால் தற்காலிக பதவியணியினர் ஆட்சேர்க்கப் படாமையினால் எதிர்பார்த்த படி மூலதனச் செலவின் விடயங்கள் இடம்பெறாமை காரணமாக நிதி ஏற்பாடுகள் சேமிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.	செலவின் மதிப்பீடு சரியாக மேற்கொள்ள வேண்டும்
(இ)	மீளாய்வாண்டில் 18-1-10-1202 செலவின் விடயத்திற்காக நி.பி 66 இன் கீழ் மாற்றப்பட்டிருந்த ரூபா. 400,000 தொகையில் ரூபா. 198,102 தொகை பயன்படுத்தப்பட்டு ரூபா 201,898 அதாவது 50 சதவீதம் சேமிக்கப்பட்டிருந்தது.	2024 ஆம் ஆண்டின் போது தேர்தல்களுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையால் எதிர்பார்த்த படி பாராளுமன்ற கூட்டங்கள் நடாத்தப்படாமை காரணமாக நி.பி 66 இன் பிரகாரம் மாற்றப்பட்ட நிதிஏற்பாடு தேவைப்படவில்லையென்பதாக	செலவினம் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு வருடாந்த செலவின் மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்
(ஈ)	இயந்திர உபகரணங்கள் புனரமைப்பு திருத்தம் செய்தலுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட நிதி ஏற்பாட்டில் 58 சதவீதம் 2023 ஆம் ஆண்டில் சேமிக்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் போது ரூபா. 300,000 அளவில் மொத்த நிதி ஏற்பாடும் சேமிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட நிதி ஏற்பாடு முன்னைய ஆண்டு உட்பட மீளாய்வாண்டிலும் சரியாக எதிர்வு கூறப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.	இயந்திரனியல் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டமை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்ற தினங்கள் குறைவடைந்த காரணத்தினால் இயந்திர உபகரணங்கள் பயன்பாடு எதிர்பார்த்த அளவில் ஏற்படாததன் பேரில் மதிப்பிடப்பட்ட நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	செலவினம் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு வருடாந்த செலவின் மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 திட்டமிடல்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு	பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதி 02/2020 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையில் 3 ஆம் பந்தியின் பிரகாரம் அடுத்த ஆண்டிற்கான செயல் நடவடிக்கை திட்டம் நடப்பாண்டின் 15 ஆந் திகதிக்கு முன்னர் தயாரித்து பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் அங்கீகாரம் பெற வேண்டிய போதிலும் அதற்கு இணங்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	அவதானிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தல் வருடாந்த செயல்நடவடிக்கை திட்டத்தை தயாரிக்கும் போது சுற்றறிக்கையின் கால எல்லைக்குள் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.	

5. மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு	பரிந்துரை
அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 45 ஆக இருந்ததுடன் அதில் சிரேஷ்ட மட்ட உத்தியோகத்தர்கள் இரண்டு பேர் உட்பட 11 பதவிகளில் வெற்றிடங்கள் காணப்பட்டன.	2025 ஆம் ஆண்டின் போது அதில் ஒரு நியமனம் ஒன்று செய்யப்பட்டதுடன் ஏனைய வெற்றிடங்களுக்காக பொருத்தமான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கு எதிர்பார்த்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.	நிறுவனத்தின் செயலாற்றலுக்காக தாக்கம் அளிக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்	